

**மாதிரி வினாத்தாள்**  
**நிறுமக் கணக்குகள் - பகுதி V**  
12th Standard

**கணக்குப்பதிவியல்**

Reg.No. :

**I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.**

**II.நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.**

Time : 01:30:00 Hrs

Total Marks : 100

5 x 1 = 5

**பகுதி - அ**

- 1) பங்கு வெளியீட்டு நீக்கப்படா தள்ளுபடி இருப்பு நிலைகுறிப்பில்.....பக்கத்தில் தோன்றும்.
- 2) நிரும்ம் விடுத்த அழைப்புகள் மீது பெறப்படாத தொகையின் மொத்தம்.....என்றழைக்கப்படுகிறது.
- 3) ஒரு விண்ணப்பத்தாரர் நிறுமம் அழைத்த தொகையைவிட அதிகமாக செலுத்தினால்,மிகையாக செலுத்தப்பட்ட தொகை.....எனப்படும்.
- 4) ஒரு நிறுமம் அதிகபட்சமாக திரட்ட அனுமதிக்கப்பட்டுள்ள தொகையை.....அழைக்கிறோம்.
- 5) விகித அளவு ஒதுக்கீடு.....போது மட்டும் தோன்றும்.

**பகுதி - ஆ**

5 x 5 = 25

- 6) ரமேஷ் வரையறு நிறுமம் பங்கு ஒன்று ரூ.10 வீதம் 10,000 பங்குகளை வெளியிட்டது.ஒரு பங்குதாரர் தன்னிடம் வைத்திருந்த 500 பங்குகளுக்கான இறுதி அழைப்புப் பணமான ரூ.2ஐ செலுத்தத் தவறியதால் நிறுமம் அவரது பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தது ஒறுப்பிழப்புக் குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.
- 7) பிரியா லிமிடெட் பங்கொன்று ரூ.10 மதிப்புடைய 3,000பங்குகளை இறுதி அழைப்பு ரூ.2.50 செலுத்தாத காரணத்தினால் ஒறுப்பிழப்பு செய்தது. இதில் 2000 பங்குகளை பங்கொன்று ரூ.6 வீதம் முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளாக மறு வெளியீடு செய்தது. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.
- 8) கலாவதி லிமிடெட் பங்கொன்று ரூ.10 வீதம் 100 பங்குகளை முதல் அழைப்புப் பணம் பங்கொன்றுக்கு ரூ.2 மற்றும் இறுதி அழைப்புப் பணம் பங்கொன்றுக்கு ரூ.3 செலுத்தாத காரணத்தினால் ஒறுப்பிழப்பு செய்தது. இதில் 50 பங்குகளை பங்கொன்று ரூ.7 வீதம் முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளாக பத்மாவிற்கு மறுவெளியீடு செய்யப்பட்டது.தேவையான பதிவுகளைத் தருக.
- 9) கனகா லிமிடெட் முதல் அழைப்புப் பணம் பங்கொன்றுக்கு ரூ.3 மற்றும் இறுதி அழைப்புப் பணம் பங்கொன்றுக்கு ரூ.4 பெறப்படாமையினால் திருமதி.செல்வி அவர்களின் 200 பங்குகளை(பங்கொன்று ரூ.10 மற்றும் அழைக்கப்பட்டது) ஒறுப்பிழப்பு செய்தது. இதில் 150 பங்குகள் பானுவிற்கும் ரூ.1200க்கு மறுவெளியீடு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டுக்கான பதிவுகளைத் தருக.
- 10) மனோஜ் கார்மெண்ட்ஸ் லிமிடெட் பங்கொன்று ரூ.10 வீதம் 50,000 பங்குகளை ரூ.1 முனைமத்தில் வெளியிட்டது. ஒதுக்கீட்டின் போது ரூ.4(முனைமம் உட்பட) ஒதுக்கீடு குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

**பகுதி - இ**

4 x 12 = 48

- 11) கனி வரையறு நிறுமம், ஒதுக்கீட்டுப் பணம் பங்கொன்றுக்கு ரூ. 3 மற்றும் இறுதி அழைப்புப் பணம் பங்கொன்றுக்கு ரூ. 4 பெறப்படாமையினால் திருமதி. சாந்தா அவர்களின் 20 பங்குகளை (பங்கொன்று ரூ. 10 மற்றும் அழைக்கப்பட்டது) ஒறுப்பிழப்பு செய்தது. அவர் விண்ணப்ப தொகையான பங்கொன்றிற்கு ரூ. 3 செலுத்தி இருந்தார். ஒறுப்பிழப்பு செய்த பங்குகள் பங்கொன்று ரூ. 8 வீதம் முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளாக ஜோஸ்பினுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டுக்கான பதிவுகளைத் தருக.
- 12) வித்யா லிமிடெட் முதல் அழைப்புப் பணம் பங்கொன்றுக்கு ரூ.20 மற்றும் இறுதி அழைப்புப் பணம் பங்கொன்றுக்கு ரூ.30 பெறப்படாமையினால், ரோகிணி அவர்களின் 100 பங்குகளை (பங்கு ஒன்று ரூபாய் 100 மற்றும் அழைக்கப்பட்டது) ஒறுப்பிழப்பு செய்தது. ஒறுப்பிழப்பு செய்த பங்குகள், கௌதமிக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது.தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் பேரேட்டுக் கணக்குகளையும் தயாரிக்க.
- 13) அருண் லிமிடெட் ரூ.10 வீதம் 20,000 பங்குகளை 10% தள்ளுபடியில் வெளியிட்டது.  
விண்ணப்பத்தின் போது ரூ.2.50  
ஒதுக்கீட்டின் போது ரூ.3.00  
முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3.50  
200 பங்குகள் மீதான இறுதி அழைப்பு தவிர ஏனைய தொகைகள் அனைத்தும் பெறப்பட்டன.இப்பங்குகளை உரிய அறிவிப்பு கொடுத்து நிறுமம் ஒறுப்பிழப்பு செய்தது. ஒறுப்பிழப்புக்கான.பதிவினைச் செய்க.
- 14) திவ்யா டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட் ஒன்று ரூ.10 முகமதிப்புடைய 500 சாதாரணப் பங்குகளின் முதல் அழைப்புப் பணம் ரூ.2 வீதம் மற்றும் இறுதி அழைப்பு ரூ.3 வீதம் செலுத்தாத காரணத்தினால் ஒறுப்பிழப்பு செய்தனர்.இதில் 300 பங்குகளை பங்கொன்று ரூ.6 வீதம் முழுவதும் செலுத்தப் பட்டவைகளாக காவ்யாவிற்கு மறு வெளியீடு செய்தனர். தேவையானக் குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் பேரேட்டுக் கணக்குகளையும் தயாரிக்க.

**பகுதி - ஈ**

1 x 20 = 20

- 15) விஜய் லிமிடெட் ரூ.10 வீதம் 20,000 முன்னுரிமைப் பங்குகளை 10% முனைத்துடன் வெளியிடப்பட்டது.  
விண்ணப்பத்தின் போது ரூ.2  
ஒதுக்கீட்டின் போது ரூ.4(முனைமம் உட்பட)  
மீதமுள்ள இரண்டு அழைப்புகளும் சமமாக பிரிக்கப்பட்டது.  
30,000 பங்குகள் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டன,24,000 பங்குகளுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன மீதம் உள்ளவைகள் நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பத்தின்போது அதிகமாக பெற்ற தொகையை ஒதுக்கீட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. அனைத்து தொகையும் பெறப்பட்டது. குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து தேவையான பேரேட்டு கணக்குகளையும் இருப்பு நிலைக் குறிப்பையும் தயாரிக்க.

\*\*\*\*\*